8th March 1958] [Sri C. Subramaniam]

பார்த்துக் கொள்ளலாம். சினிமா வரியைப் பொருத்த வரை சினிமா உலகத்திலுள்ளவர்கள் கூட அதை வரவேற்றிருக்கிறார்கள். அதனால் அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இப்பொழுது டூரிங் சினிமாக்களுக்கு அதிகப்படியான வரும்படி வருகிறது என்று கேள்விப்படுகிறேன். அதைப்பற்றி விவாதம் வரும்போது, அந்தப் பிரச்னையை எழுப்பும்போது அதற்கு வேண்டிய பதிலைச் சொல்லுகிறேன். ஆகவே இப்பொழுது ஏற்படுத்தப்பட்டிருக்கிற பட்ஜெட் தீர்மானமானது அடுத்த வருஷத்திற்கு மட்டும் அல்ல, அதைத் தொடர்ந்து வரப்போகிற வருஷங்களுக்கும்தான். ஒரு வருஷத்தில் எடுத்துச் செய்வதை தொடர்ந்து செய்வதற்குத்தான் இப்படியெல்லாம் திட்டம் போடப்படுகிறது. அப்படி தொடர்ந்து வரப்போகிறது ஒரே கதையாகத்தான் இருக்கும். ஒரு வருஷம் வந்த காரியம் பல வருஷங்கள் திரும்பத் திரும்ப வந்துகொண்டேதான் இருக்கும். நம் நாட்டில் இருக்கக்கூடிய குறைகளை போக்க எல்லோரும் 5-56 p.m. ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகிறேன். இவ்வளவு தூரம் பொருமையாக இருந்து நான் பேசியதைக் கேட்டுக்கொண்டதற்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்ளுகிறேன். இதற்குமேல் பேசுவதற்கு என் தொண்டை கூட ஒத்துழையாமை செய்கிறது என்பதையும் தெரிவித்துக் கொண்டு இத்துடன் முடித்துக்கொள்ளுகிறேன்.

Mr. SPEAKER: I now adjourn the House till 8–30 a.m. on Monday, the 10th March 1958.

The House then adjourned.

V.—PAPERS LAID ON THE TABLE OF THE HOUSE.

A. Statutory rules, orders and notifications.

70. *Notifiction issued with G.O. Ms. No.* 36, *Industries, Labour and Co-operation, dated 4th January* 1958, *amending rule* 4 *of the Madras Factories (Welfare Officers) Rules*, 1953, *under sections* 49 *and* 112 *of the Factories Act*, 1948.

வாய்மையே வெல்லும்
TRUTH ALONE TRIUMPHS